இணைப்பு I

[21-ம் பக்கத்தில் 644 ஆம் எண்ணுள்ள வெள்ளிக் குறியிட்ட வினவிற்குரிய விடையைக் காண்க.]

ஊறு விளைவிக்கும் மருந்துகளின் விற்பனை குறித்து அடிக்கடி கண்காணிக்குமாறு மத்திய அரசிடமிருந்து கட்டளைகள் ஏதும் 1972-ல் வரவில்லை. எனினும், பம்பாய் ரஸ்ஸல் பார்மஸூடிகல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நான்ட்ராக்ஸ் (Nandrax) உட்பட மெத்தாகுவாலோன் (Methaqualone) மருந்தைத் தயாரித்து விற்பனை செய்வது குறித்து, குறிப்பாக மருத்துவரின் மருத்துவச் சீட்டின்படி அவை வழங்கப்படுகின்றனவா என்பதை கண்காணித்து வரலாம் எனக் கருத்து தெரிவித்து இந்திய மருந்துப் பொருள்கள் கட்டுப்பாட்டு அதிகாரியிடமிருந்து 1972, மே திங்களில் தனக்குச் சுற்றறிக்கை ஒன்று வந்ததாக சென்னையில் உள்ள மருந்துப் பொருள் கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார். அதன்படி, வழக்கமாகிவிடக்கூடிய மருந்துகள், போதைப் பொருள்கள் (Psychotropic substances) விற்பனை குறித்து அதிக நாட்டம் செலுத்துமாறு இம்மாநிலத்தில் உள்ள மருந்துப் பொருள் ஆய்வாளர்கள் அனைவருக்கும் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

No directions have been reeived from the Union Government in 1972 to keep frequent watch over the sales, of harmful drugs. The Drugs Controller, Madras, has however, reported that he had received a circular from the Drugs Controller, India, in May 1972, suggesting that a watch may be kept over the sale and distribution of preparations of Methaqualone including Nandrax (of Messrs Roussel Pharmaceuticals, India Limited Bombay), especially with reference to the bonafides of the prescriptions against which the supplies are made, and that in pursuance thereof, all the Drugs Inspectors in this State have been instructed to exercise greater control over the sale of habit forming and psychotropic substances.